



செயல்நிறைவேற்று அறிக்கை

2016

உணவு ஆணையாளர் திணைக்களம்

இல. 330,

யூனியன் பிளேஸ்,

கொழும்பு 02

தொலைபேசி : 011-2421211

தொலைநகல் : 011- 2434291

முகவுரை

உணவு ஆணையாளர் திணைக்களமானது 2013/2014 பெரும்போகத்தில் காணப்பட்ட கடும் வரட்சியின் காரணமாக குறைந்தளவிலான அறுவடைகளையே பெற முடிந்துள்ளமையினால் லங்கா சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக திணைக்களத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களினை கையளித்தமையினால் 2015 மற்றும் 2016 பாதுகாப்பு அரிசி இருப்புக்களினைப் பேணுவதற்கான நடவடிக்கையினைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எவ்வாறாயினும், உணவு ஆணையாளர் திணைக்களமானது மீளாய்வு காலப்பகுதியில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்களினைப் பேணும் பணியில் ஈடுபட்டிருந்தது. மேலும், இத் திணைக்களமானது கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 4300 மெ.தொன் அரிசி இருப்புக்களினை களஞ்சியப்படுத்தி பேணி வந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திணைக்கள களஞ்சியங்களை அரிசி இருப்புக்களினைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் ஏனைய நோக்கங்களுக்காகவும் வாடகைக்கு வழங்குவதன் மூலம் ருமானம் ஈட்டப்பட்டதுடன் தானியகம வீடமைப்புத் தொகுதியின் வீடுகளினை வாடகைக்கு வழங்குவதன் மூலமான தேறிய வருமானமும் உள்ளடங்கியுள்ளது. அதற்கிணங்க, உணவுத் திணைக்களமானது குறித்த ஆண்டு காலப்பகுதியில் ரூபா. 96,765, 798.24 இனை அரசு வருமானத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளதுள்ளதுடன் திணைக்களமானது வருமான மேம்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

திணைக்கள களஞ்சியங்களை பழுதுபார்த்தாலுக்காக ஏற்பாடுகளினை மேற்கொள்வதற்கான அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளமையினால் 5000 மெ.தொன் கொள்ளளவினைக் கொண்ட ஐந்து களஞ்சியங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ள முடிவதுடன் வெயாங்கொடை மாவட்ட களஞ்சியத்தில் இத்தகைய பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016 இல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளில் கூட்டுறவு கடன் மீதிகளில் கணிசமானளவினை அறவீடு செய்வதன் மூலம் வருமதியாகவுள்ள மிதிகளினையும் இருப்புக்களினைக் கடன் மீதிகள் என்பவற்றினைக் குறைத்தல் என்பன முக்கியமானவையாகும். வருமதியாகவுள்ள மீதிகளினைக் குறைக்கும் பொருட்டு செலுத்தப்படாத வரவு மிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

உணவுத் திணைக்களமானது அதன் வரலாற்றில் பல்வேறு மைல் கற்களைக் கடந்து வந்துள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டானது மிகவும் சிறப்பு மிகுந்த ஆண்டாக



கருதப்படுகின்றது. திணைக்களத்தின் களஞ்சியங்களில் அரிசி இருப்புக்களினைப் பேணுவதற்கு உணவுத் திணைக்களத்திற்கு ஆய்வுகூட தேவையானது இன்றியமையாததாக காணப்படுகின்றது. வெயாங்கொடை களஞ்சியத் தொகுதியில் சிறிய களஞ்சியமொன்றில் ஆய்வுகூட பரிசோதனைகளினை மேற்கொள்ளக்கூடிய வசதியினைக் கொண்டதாக முழுமையான உபகரணங்களுடன் கூடிய ஆய்வுகூடமொன்றினை தாபித்ததன் மூலம் இத் தேவையினை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. மேலும், திணைக்களமானது ஏனைய நிறுவனங்களுக்கு புகையூட்டல் சேவைகளினை அளித்து வருவதுடன் இதன் மூலம் அரசு வருமானத்திற்கு ரூபா. 2,205,771.60 இனைப் பங்களிப்புச் செய்துள்ளது. இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், கௌரவ. ரிசாட் பதியுதீன் மற்றும் அமைச்சின் செயலாளர் திரு.ரி.எம்.கே.பி.தென்னக்கோன் அவர்களின் உதவுகை மற்றும் நெறிப்படுத்தல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்விடத்தில் அவர்களுக்கு எனது நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், உபாய திட்டமிடல் மற்றும் பெறுகைகள் திட்டம் என்பவற்றினூடாக நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களினை அடைவதற்காக தமது இணக்கப்பாடுகளினையும் சாத்தியமான வழி முறைகளினூடாக தைரியத்தினையும் நல்கிய திணைக்களத்தின் பதவியணியினருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பதவியணியினருக்கும் ஏனைய பொது நிறுவனங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், இத் திணைக்களமானது அதன் செயற்பணியினை நிறைவேற்றுவதனூடாக இறுதிக்கட்ட இலக்கினை அடைவதற்கு அதி உச்சபட்ச மட்டத்தில் செயற்பட்டிருப்பதுடன் ஒவ்வொரு குடியானவனுக்கும் சுகாதாரமானதும் சத்துமிக்கதுமான தானிய வகைகளினை வழங்கும் அதன் னோக்கல்லையினை அடைவதற்கும் உயர்ந்தபட்ச பங்களிப்பினை வழங்கியுள்ளமையினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.



ஜே.கருணாநிதி

உணவு ஆணையாளர்

2017, மார்ச் 30 ஆம் திகதி

உணவு ஆணையாளர் திணைக்களம்,

யூனியன் பிளேஸ்,

கொழும்பு 02.



பொருளடக்கம்

1. உணவு ஆணையாளர் திணைக்களத்தின் நோக்கும் செயற்பணியும்	36
2. உணவுத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகள்	37
3. நிருவாக கட்டமைப்பு	38
4. நிருவாக கட்டமைப்பும் பதவியினரும்	39 -42
5. கணக்காய்வும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும்	43
6. நீதிமன்ற நடவடிக்கைகள்	44 - 46
7. திணைக்கள களஞ்சியங்களும் வீடுகளும்	47 -53
8. கணக்கீட்டு நடவடிக்கைகளின் மீளாய்வு	54 -55
9. சொத்துக்களும் ஆதனமும்	56
10. வருமானமும் அறவீடுகளும்	57
11. நிதி அறிக்கைகள்	58 - 60
12. செயல்முறையும் முன்னேற்றமும்	61



(01) நோக்கும் செயற்பணியும்

நோக்கு

“தரமான ஆரோக்கியமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு உத்தரவாதமளித்தல்”

செயற்பணி

“உணவுத் தானியங்களை சந்தையில் இலகுவாக கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்குவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நுகர்வோர் கொள்வனவு செய்யக் கூடிய விலையில் அவற்றினை வழங்குவதற்கு உத்தரவாதமளித்தல் மற்றும் உணவுத் திணைக்களத்தின் கீழ் தொழிற்படுகின்ற நிறுவனங்களின் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் மற்றும் உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணுதனூடாக திணைக்களத்தின் இலக்கினை அடைதல்”



(02) உணவு திணைக்களத்தின் பிரதான தொழிற்பாடுகள்

01. பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய கூட்டமைப்பின் கொழும்பு 16 ஆவது மாநாட்டின் கொழும்புத் தீர்மானத்தின்படி, 8000 மெ.தொ. விசேட அரிசிப் பாதுகாப்பு இருப்பினைப் பேணுதல்

தென்னாசிய பிராந்தியத்தில் அவசரகால மற்றும் பேரிடர் காலப்பகுதியில் பயன்படுத்தவென 8000 மெ.தொ அரிசியினை இலங்கை பேணுதல் வேண்டுமென மேற்குறித்த நிறுவனத்தின் 16 ஆவது மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

02. 2008/08/27 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி, நாடு பூராகவுமுள்ள உணவுத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் பாதுகாப்பு அரிசி இருப்பாக 100,000 மெ.தொ. இருப்பினைப் பேணுதல்

2008/08/27 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின்படி, உணவு திணைக்களமானது அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக 100,000 மெ.தொ. அரிசி இருப்பினைப் பேணும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

03. சந்தையில் அரிசியின் கிடைப்பனவினை உறுதி செய்தல்

சந்தையில் அரிசித் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் அரிசி விலைத்தளம்பலினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சந்தைக்குத் தேவையானபோது அரிசி இருப்பினை விடுவிப்பதன் மூலம் நுகர்வோருக்கு அரசியினைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

04. திணைக்கள மூலவளங்களினை முகாமை செய்வதற்காக அக்கறை தாரர்களுடன் வினைத்திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துதல்


பிரதம மதிப்பீட்டாளரின் மதிப்பீடுகளின் அடிப்படையில் வினைத்திறனுடன் அவற்றினைப் பயன்படுத்தும் பொருட்டு மிகையாகவுள்ள களஞ்சியசாலைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் அரசு வருமானத்திற்கு பங்களிப்பு வழங்குதல்.

05. பூச்சிகளற்ற உணவுத் தானிய சூழலினை ஏற்படுத்துதல்

உயர் தரத்தில் தானியங்களை பூச்சிகள் இல்லாத வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதனுடாக நுகர்வோருக்கு உயர் தரத்திலான தானியங்களை வழங்குதல்.



(03). ருவாகட்டமைப்பு



(04) நிருவாக கட்டமைப்பும் பதவியினரும்

• நிருவாக கட்டமைப்பு

உணவு ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிருவாக மற்றும் பேணுதல் நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2016 ஆம் ஆண்டில் திணைக்களத்தின் அனைத்து கணக்குகள் தொடர்பான நடவடிக்கைகளும் கணக்காளரினால் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

திருகோணமலை தானியகமவிலுள்ள 366 வீடுகள் திருகோணமலையிலுள்ள பொறுப்பதிகாரியினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை தானியகமவிலுள்ள 366 வீடுகள் திருகோணமலையிலுள்ள பொறுப்பதிகாரியினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றன. வெயாங்கொடை கஞ்சியத் தொகுதியானது வெயாங்கொடை களஞ்சியத் தொகுதி பொறுப்பதிகாரியினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

அமைச்சின் சட்டப் பிரிவு நடவடிக்கைகள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் சட்ட உசாவுலரினால் மேற்கொள்ளப்பட்டன.

2016, டிசம்பர் 31 இல் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரான 230 பேரில் 119 ஊழியர்கள் பணியிலிருந்துள்ளனர். அவர்களுள் 30 பேர் தரம் I, தரம் II மற்றும் தரம் III இனைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களாகவும், மீதியாயுள்ள 84 பேரில் 53 பேர் பல்வேறு பதவிகளில் உணவுத் திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

2016.01.01 இலுள்ளவாறு கடமையாற்றிய மொத்த பதவியணியினரில் 5% மானோர் இழைப்பாறியுள்ளனர். மேலும், 2016 இல் 01 அபிவிருத்தி உத்தியோகத்தரும் 06 முகாமைத்துவ உதவியாளர்களும் அமைச்சிற்கு நியமிக்கப்பட்டார்கள். அத்துடன், 2016 இல் புதிய உணவு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளமையானது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



• 2016 இல் உணவு ஆணையாளர் திணைக்களத்தின் பதவியணி

	பதவிப் பெயர்	அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை	2016.12.31 ஆம் திகதியன்று உள்ளவாறான பதவியணி
01	உணவு ஆணையாளர்	01	01
02	பிரதி உணவு ஆணையாளர்/ உதவி உணவு ஆணையாளர்	02	01
03	கணக்காளர்	02	02*
04	நிருவாக உத்தியோகத்தர்	01	-
05	மொழி பெயர்ப்பாளர்	01	-
06	தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்	01	01
07	தானிய அளவையாளர்	01	-
08	வேலைப் பரிசோதகர்	02	01
09	தகவல் தொழில்நுட்ப உதவியாளர்	01	01
10	அரசு முகாமைத்துவ உதவியாளர்	82	30
11	அபிவிருத்தி உத்தியோகத்தர்	22	07
12	சுரங்க மேடை தொழிலாளர்கள்	08	08
13	சாரதிகள்	10	06**
14	அலுவலக உதவியாளர் சேவை	22	11
15	புகையூட்டுவோர்	26	12
16	சுத்திகரிப்பாளர்	02	09
17	சுரங்கமேடை தொழிலாளிகள்	01	01
18	காவலாளிகள்	21	21
19	களஞ்சிய தொழிலாளர்கள்	24	01***
20	பட்டதாரி பயிலுனர்கள்	-	06
மொத்தம்		230	119


*ஒரு அலுவலர் வெற்றிடமாகவுள்ள கணக்காளர் பதவிக்கு பதில் கடமையாற்றி வருகின்றார்.

** ஐந்து சாரதிகள் நிரந்தர அடிப்படையிலும் ஒரு சாரதி அமைய அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்கள்.

*** ஒரு தொழிலாளி களஞ்சிய தொழிலாளிக்கு மாற்றீடாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்.



- 2016 ஆம் ஆண்டிற்கான திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையும் சேவையாற்றும் ஊழியர்களும்



I. புதிய நியமனங்கள்

#	பதவி	எண்ணிக்கை
01.	கணக்காளர்	01
02.	அபிவிருத்தி உத்தியோகத்தர்	01
03.	தகவல் தொலைத்தொடர்பு அலுவலர்	01
04.	அரசு முகாமைத்துவ உதவியாளர்	06
05.	பதிலீட்டு களஞ்சிய தொழிலாளி	01
06.	பட்டதாரி பயிலுனர்	08

II. இழைப்பாறல்கள்

#	பதவி	எண்ணிக்கை
01.	அரசு முகாமைத்துவ உதவியாளர்	03
02.	புகையூட்டும் தொழிலாளி	01
03.	சுத்திகரிப்பாளர்	01
04.	காவலாளி	01

III. இடமாற்றல்கள் (வெளியக)

#	பதவி	எண்ணிக்கை
01	உணவு ஆணையாளர்	01
02	கணக்காளர்	01
03	அரசு முகாமைத்துவ உதவியாளர்	03
04	அபிவிருத்தி உத்தியோகத்தர்	02
05	சாரதி	03
06	அலுவலக உதவியார் சேவை	01
07	பட்டதாரி பயிலுனர்	02

IV. இடமாற்றல்கள் (உள்ளக)

#	பதவி	எண்ணிக்கை
01	உணவு அணையாளர்	01
02	அரசு முகாமைத்துவ உதவியாளர்	01
03	சாரதி	01

V. சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்

#	பதவி	எண்ணிக்கை
01	கணனி பயிலுனர் (செய்முறை)	01
02	நிவாரண தொழிலாளி	01



(05). கணக்காய்வும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும்

■ கணக்காய்வு

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களமானது உணவுத் திணைக்களத்தில் கணக்காய்வுப் பிரிவொன்றினை தாபித்துள்ளது. முறையான கணக்காய்வு மற்றும் இறுதிக் கணக்குகளை கணக்காய்வு செய்தல் என்பன அதன் பதவியினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திணைக்களத்தின் உள்ளககணக்காய்வு நடவடிக்கைகள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் எழுப்பப்படுகின்ற கணக்காய்வு வினாக்களுக்களுக்கான விடைகள் உணவுத் திணைக்களத்திலுள்ள அலுவலகத்தினால் அமைச்சுக்கான பிரதிகளுடன் உரிய தரப்புக்களுக்கு நேரடியாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதற்கிணங்க, 2016 டிசம்பர் 31 வரையில் 27 கணக்காய்வு தொடர்பான வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன் அவை அனைத்துக்கும் திணைக்களம் பதிலளித்துள்ளது.

■ ஒழுக்காற்று நடவடிக்கைகள்

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உணவு திணைக்களத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதனை இங்கு குறிப்பிட்டு சொல்லலாம்.



(06). நீதிமன்ற நடவடிக்கைகள்

2016 ஆம் ஆண்டின் இறுதிவரையில் உணவு திணைக்களத்தினால் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரம் பின்வருமாறு.

	வழக்கு வகை	சட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை
I.	மறுக்கப்பட்ட காசோலைகளுக்கான பணத்தினை அளவீடு செய்வதற்காக	02
II.	மிகைக் கட்டணத்தினை அறவீடு செய்வதற்காக	06
III.	கடன் மீதிகளினைப் பெறுவதற்காக	04
IV.	களஞ்சிய வாடகை நிலுவைகளை அறவீடு செய்வதற்காக	07
V.	மீளப் பெறல் அறிவித்தல்களை அனுப்புவதற்கும் திருகோணமலை தானியகம் வீடுகளை மீளப் பெறுவதற்குமான வழக்குகள்	14
மொத்தம்		33

- அக்மீனா பல் தீர்வை கூட்டுறவு சங்கமானது மதிப்பிழந்த காசோலைக்கான தீர்வனவாக ரூபா. 1,800,000.00 செலுத்தியுள்ளதுடன் ரூபா. 50,000.00 செலுத்த வேண்டியுள்ளதுடன் ரூபா. 65.00 மதிப்பிழந்த காசோலைக்கான கட்டணமாகும். பணமானது தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருகின்றது.
- வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கொக்கல உணவுக் களஞ்சியத்திற்கான கொடுப்பனவினை மேற்கொள்ளாமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- திரு.டப்.எச்.சுமதிபாலவிடமிருந்தான கடன் மீதி அறவீடு- ரூபா.6,384,486.19 திரு.டப்.எச்.சுமதிபாலவினால் செலுத்தப்படவேண்டிய தொகையினை அறவீடு செய்வதற்கு திணைக்களத்தினால் விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



- திரு.ஏ.டப்.குணசேகரவிடமிருந்தான கடன் மீதி அறவீடு - ரூபா. 847,349.43 தொகையுடைய மிகைக் கட்டணத்தினை அறவீடு செய்வதற்கு கண்டி மாவட்ட செயலகத்தில் வழக்கு இல. டி.எம்.ஆர். தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வழக்கு விசாரணை மீண்டும் 2017.03.01 ஆம் திகதியன்று நடாத்தப்படும். முன்னாள் கணக்காளர் திரு.எச்.ஜி.சோமபால (பணம் வழங்கியவர்) அன்று சாட்சியமளிப்பார்.
- திரு.வில்ப் போபகேவிடமிருந்தான கடன் மீதி அறவீடு - காலி மாவட்ட நிதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு 2000.11.16 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ரூபா. 1,314,236.58 மிகைக் கட்டணத் தொகையினை இவர் செலுத்தியிருக்கவில்லை. ஆகையால், நிறைவேற்றலினை அமுலாக்குவதற்கு குறித்த குற்றவாளியின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் போது உண்மையான தகவல்களினை வழங்கியிராமை தொடர்பில் காலி பிரதேச செயலகத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.05 ஆம் திகதியன்று இது தொடர்பில் நினைவூட்டலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- திரு.என்.ஈ. பண்டிதரத்னவிடமிருந்தான கடன் மீதி அறவீடு- ரூபா.376,153.35 தொகையினை அறவீடு செய்வதற்காக அத்தனக்கல மாவட்ட செயலகத்தில் வழக்கு இல.1216 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறந்துள்ளமையினால் அவரின் சார்பில் அத்தொகையினை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து அறவீடு செய்வதற்கு மீரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திரு. ஓ.ஜகதீரவிடமிருந்தான கடன் மீதி அறவீடு - கம்பஹா மாவட்ட நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இல. 2749/M இற்கான தீர்ப்பின்படி, அவர் ரூபா. 371,180.23 மிகைக் கட்டணத்தினைச் செலுத்தியிருக்கவில்லை. அக்கட்டணத்தினை அறவீடு செய்வதற்கு அவரின் தற்போதைய தனிப்பட்ட முகவரிக்கு 2012.11.05 ஆம் திகதிய தீர்ப்பின் பிரதியானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



- திரு.எச்.ஏ.எஸ்.விமலசிறியிடமிருந்தான கடன் மீதி அறவீடு - இவர் செலுத்த வேண்டியுள்ள கடன் மீதியான ரூபா. 323,321 இனை ரூபா. 3000/- என்ற வகையில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு உணவு ஆணையாளருடன் இணங்கியுள்ளதுடன் தொடர்கச்சியாக செலுத்தப்பட்டு வருகின்றது.
- திரு.சாந்த மல்வானவிடமிருந்து கடன் மீதி அறவீடு - வருமதியாகவுள்ள ஆதன கடன் மீதியான ரூபா. 109,496.00 இனை அறவிடு செய்வதற்கு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- ஒருகொடவத்தை நட்ட ஈட்டுக் கடன் 10,14,16 - வழக்கு இல. D.M.R/01815 விசாரணை நடைபெற்று வருவதுடன் நட்டஈட்டுத் தொகையான ரூபா.1,028,500.00 இனை அறவீடு செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிசுக்கால் நீதிமன்றத்திற்கு உரிய கடிதம் மூலமாக அத்தகைய நிறுவனமானது குறித்த முகவரியில் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெலிசறை இலக்கம் 05 - தீர்ப்பு இலக்கம் D.M.R./00029/10 இன் கீழ், திரு.எம்.ஆர்.எம் சஹீலினால் செலுத்தப்பட வேண்டிய மொத்த மீதியான ரூபா.910,602.91 ஆனது 2016.03.16 ஆம் திகதி முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
- உணவகத்திற்காக திரு.ஜி.ஏ. ரஞ்சித் குமார என்பவரிடமிருந்து வருமதியாகவுள்ள ரூபா.862,354.27 இனையும், பரகம்மான, கேகாலை களஞ்சிய இல.01,02 மற்றும் 03 இற்காக விஜித குரூப்பிடமிருந்து ரூபா 541,017.60 இனையும் மல்கடுவவவிலுள்ள ஜீ1 களஞ்சியத்திற்காக நிக்கவரட்டிய கிறீன் வலே லிமிட்டடமிருந்து ரூபா.2,298,029.98 இனையும் அறவீடு செய்வதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- தானியகம வீடமைப்புத் தொகுதியிலுள்ள 6 வீடுகளின் வாடகை உரிமையினை இடைநிறுத்துவதற்கான அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகளின் உரித்துடமையினை மீளப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



(07). திணைக்கள களஞ்சியங்களும் வீடுகளும்

• திணைக்கள களஞ்சியங்கள்

நாடு பூராகவும் 21 மாவட்டங்களில் 103 உணவுத் திணைக்களத்திற்குச் சொந்தமான களஞ்சியங்கள் தொழிற்பட்டு வருகின்றன. அவை கீழ்க்காணும் நோக்கங்களுக்காக பொருத்தமான வழிமுறைகளில் அரசு சொத்துக்கள் முகாமை செய்யப்பட்டு வருகின்றன.

#	களஞ்சியங்கள்	எண்ணிக்கை
1.	அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டவை	47
2.	வாடகையின்றி பொது நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டவை	29
3.	உணவுத் திணைக்களத்தினால் பயன்படுத்தப்படும் களஞ்சியங்கள்	13
4.	மாவட்டச் செயலாளர் / பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிலுள்ளவை	12
5.	கைவிடப்பட்டவை	02
மொத்தம்		103

• திணைக்கள வீடுகள்

உணவுத் திணைக்களத்திற்குச் சொந்தமாக திருகோணமலை சீனக் குடாவிலுள்ள தானியகமவில் 366 வீடுகள் உள்ளன.

#	2016.12.31 இலுள்ளவாறு	எண்ணிக்கை
1.	உணவுத் திணைக்கள அலுவலகம்	01
2.	சுற்றுலா விடுதி	01
3.	விண்ணப்பதாரிகளுக்கு கையளிக்கப்பட வேண்டிய அட்டவணைகள்	05
4.	வாடகைக்கு விடப்பட்டவை	
	• பிறிமா நிறுவன ஊழியர்களுக்கு	182
	• தனியார் நிறுவனங்களுக்கு	01
	• அரசு உத்தியோகத்தர்களுக்கு	65
	• முப்படை மற்றும் பொலிஸுக்கு	56
	• அரை அரசாங்க நிறுவனங்களுக்கு	55
மொத்தம்		366



❖ திணைக்கள களஞ்சியங்களின் விபரங்கள்

2016.12.31 இலுள்ளவாறு, திணைக்களத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்ற களஞ்சியங்களில் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ள களஞ்சியங்களின் விபரங்கள் பின்வருமாறு.

தொடர் இலக்கம்	களஞ்சியத்தின் பெயர்	சதுர அடி அளவு	கொள்ளவு மெ.தொ.	வாடகைக்கு வழங்கப்பட்ட நிறுவனம்
கொழும்பு மாவட்டம்				
01	ஒருகொடவத்தை - 01	24624	6000	இலங்கைச் சங்கம்
02	ஒருகொடவத்தை - 02	24624	6000	புனர்வாழ்வு அமைச்சு
03	ஒருகொடவத்தை - 03	20304	5000	கல்வி வெளியிட்டுத் திணைக்களம்
04	ஒருகொடவத்தை - 04	19008	5000	
05	ஒருகொடவத்தை - 05	19008	4500	lkon விநியோகஸ்தர்கள்
06	ஒருகொடவத்தை - 06	20304	5000	கல்வி அமைச்சு
07	ஒருகொடவத்தை - 07	20304	5000	பேரிடர் நிவாரண அமைச்சு
08	ஒருகொடவத்தை - 08	16560	4000	புனர்வாழ்வு அமைச்சு
09	ஒருகொடவத்தை - 09	16560	4000	புனர்வாழ்வு அமைச்சு
10	ஒருகொடவத்தை - 12	18183	4000	இலங்கைச் சங்கம்
11	ஒருகொடவத்தை - 10	13436		ராங் கொன்ரைனர் ரேரமினல்ஸ் லிமிட்டட்
12	ஒருகொடவத்தை - 14	11448		
13	ஒருகொடவத்தை - 15	18206		
14	ஒருகொடவத்தை - 16			
15	அலுவலக கட்டிடம்	1115		
16	இரத்மலானை - 03	41200	7520	செஞ்சிலுவைச் சங்கம்
17	இரத்மலானை - 05	21008	2900	லங்கா சதொச
18	இரத்மலானை - 04	19032	2580	தொழில் திணைக்களம்
மொத்தம்		324924	61500	



தொடர் இலக்கம்	களஞ்சியத்தின் பெயர்	சதுர அடி அளவு	கொள்ளவு மெ.தொ	வாடகைக்கு வழங்கப்பட்ட நிறுவனம்
கம்பஹா மாவட்டம்				
19	வெயாங்கொடை - 01	29040	5900	லங்கா பாதோஸ்
20	வெயாங்கொடை - 02	21750	4000	ஏபிள் ஹால்டிங்ஸ்லிமிட்டட்
21	வெயாங்கொடை - 03	6142	1200	உணவுத் திணைக்களம்
22	வெயாங்கொடை - 04	7552	900	பண்டார இன்டஸ்ரியல்
23	வெயாங்கொடை - 05	12373	1400	கலாச்சார அலுவல்கள் திணைக்களம்
24	வெயாங்கொடை - 06	7568	1100	உணவுத் திணைக்களம்
25	வெயாங்கொடை - 07	28860	5400	
26	வெயாங்கொடை - 08	28860	5400	லங்கா பாதோஸ்
27	வெயாங்கொடை - 09	28860	5400	உணவுத் திணைக்களம்
28	வெயாங்கொடை - 10	28860	5400	லங்கா சதொச இயந்திரவியல் பிரிவு
29	வெயாங்கொடை - 11	33200	6200	டொன் மியோன் இன்ஸ்ரிருயூட்
30	வெயாங்கொடை - 13	24288	6800	லங்கா சதொச
31	வெயாங்கொடை - 16	6370	1200	லங்கா சதொச
32	வெயாங்கொடை - 17	6279	770	சிசிஈபி
குருநாகல் மாவட்டம்				
33	மஹவ இல- 01	4698	800	உணவுத் திணைக்களம்
34	மஹவ இல- 02	13118	1300	
35	மல்கடுவவ இல - 01	5227	2000	செயட் மொஹமட் லிமிட்டட்
36	மல்கடுவவ இல - 02	4827	2000	
37	மல்கடுவவ இல GI களஞ்சியம்	10498	2000	உணவுத் திணைக்களம்.
38	கெட்டுவன இல - 01	6336	2000	நெ.ச.ச / லங்கா சதொச
39	கெட்டுவன இல - 02	5544	2000	செலின் எக்ஸ்பொர்ட்
40	கெட்டுவன இல - 03	5544	2000	கூ.மொ.தா
41	கெட்டுவன இல - 04	5544	2000	
கண்டி மாவட்டம்				
42	பள்ளேகல	15484	1500	எச்.எம்.எஸ்.எஸ்.தர்மசேன
43	கட்டுகஸ்தோட்டை	6490	1700	ரென்டஸ் மார்கெற்றிங்
கேகாலை மாவட்டம்				
44	கேகாலை-பரகம்மன 01	5500	1500	மாவட்ட செயலகம் கேகாலை
45	கேகாலை பரகம்மன 02	5500	1500	
46	கேகாலை பரகம்மன 03	3960	-	
காலி மாவட்டம்				
47	பூஸா இல - 02	23721	3750	லங்கா சதொச / மாவட்ட செயலகம்
48	பூஸா இல - 03	23721	3750	லங்கா சதொச
49	பூஸா இல - 04	56784		பிரதேச செயலகம்- ஹிக்கடுவ
50	பூஸா இல - 05	55770		
51	கட்டுகொட இல. - 01	20545	3825	ட்ரைகோ மறிரைம்
52	கட்டுகொட இல. - 02	9532	1775	
மொத்தம்		558345	86470	




தொடர் இல.	களஞ்சிய பெயர்	சதுர அடி	கொள்ளவு மெ.தொ	வாடகைக்கு வழங்கப்பட்ட நிறுவனம்
மாத்தறை மாவட்டம்				
53	மெதவத்தை இல - 01	7264	965	நெல் சந்தைப்படுத்தல் சபை
54	மெதவத்தை இல - 02	10000	1870	மாவட்ட செயலாளர்- காலி
55	வெலிகம களஞ்சியம்	8019	1300	பியசிறி ஸ்ரோர்ஸ்
ஹம்பாந்தோட்டை மாவட்டம்				
56	ஹம்பாந்தோட்டை களஞ்சியம்	14023	4500	நெல் சந்தைப்படுத்தல் சபை
57	கஹந்தவ இல - 01	3517	1900	நெல் சந்தைப்படுத்தல் சபை மியாமினி இன்ஸ்ரிரியூட்
58	கஹந்தவ இல - 02	4090	1900	
அநுராதபுரம் மாவட்டம்				
59	சிராவஸ்திபுர இல. - 01	25520	3575	நெல் சந்தைப்படுத்தல் சபை
60	சிராவஸ்திபுர இல - 02	23930	3350	
61	கெகிராவ இல - 01	7950	1275	
62	கெகிராவ இல - 02	7150	1145	
63	சேனாநாயக்க இல. - 01	2461	390	பப்ளிக் இன்ரிசீறேட்டட் அக்றேறியன் லிமிட்டட்
64	சேனாநாயக்க இல. - 02	2461	396	சுதேச மருத்துவ அமைச்சு
65	சேனாநாயக்க இல. - 03	11017	2400	நெல் சந்தைப்படுத்தல் சபை
66	சேனாநாயக்க இல. - 04	2185	325	பப்ளிக் இன்ரிசீறேட்டட் அக்றேறியன் லிமிட்டட்
பொலநறுவை மாவட்டம்				
67	கதுருவெல இல. - 01	13419	2880	நெல் சந்தைப்படுத்தல் சபை
68	கதுருவெல இல - 02	20187	3200	
69	ஹிங்குராகொட இல - 01	23550	4400	கூ.மொ.தா
70	ஹிங்குராகொட இல- 02	23550	4400	
நுவரெலியா மாவட்டம்				
71	பிளக்புல் இல - 01	1514	280	நுவரெலியா விவசாயஅபிவிருத்தி சங்கம்.
72	பிளக்புல் இல- 02	1836	150	
73	பிளக்புல் இல - 02 மேல் தளம்	1824	-	
74	பிளக்புல் இல - 03	2335	435	
இரத்தினபுரி மாவட்டம்				
75	இரத்தினபுரி களஞ்சியம்	9611	1800	பம்பரக்காட்டுவ மாரப்பன ப.நோ.கூ.ச மற்றும் லங்கா சதொச
76	ஒபநாயக்க இல. - 01	7730	1335	லால் ஸ்ரோர்ஸ்
77	ஒபநாயக்க இல.- 02	5300	850	மின்சார சபை
78	எஹெலியகொட இல - 01	2337	435	எஹெலியகொட ப.நோ.கூ.ச
79	எஹெலியகொட இல - 02	2373	435	
80	எஹெலியகொட இல - 03	4806	900	
81	கஹவத்த இல - 01	3180	590	பன்னில்பற்று ப.நோ.கூ.ச
82	கஹவத்த இல - 02	1881	150	
மொத்தம்		258020	47531	



தொடர் இல.	களஞ்சிய பெயர்	சதுர அடி	கொள்ளவு மெ.தொ	வாடைகைக்கு வழங்கப்பட்ட நிறுவனம்
மொனராகலை மாவட்டம்				
83	மொனராகலை இல. - 01	22480	3150	நெல் சந்தைப்படுத்தல் சபை
மாத்தளை மாவட்டம்				
84	மாத்தளை இல - 01	21448	3000	திரு.மொஹமட் அஷ்ரப்
பதுளை மாவட்டம்				
85	பதுளை இல.-01	7245	1380	உணவுத் திணைக்களம்
86	பதுளை இல. -02	6781	1500	மின்சார சபை
87	ஹப்புத்தளை இல - 01	1653	130	ஹப்புத்தளை ப.நோ.கூ.ச
88	ஹப்புத்தளை இல - 02	1806	120	
அம்பாறை மாவட்டம்				
89	அம்பாறை இல - 01	11368	2125	நெல் சந்தைப்படுத்தல் சபை
90	அம்பாறை இல - 02	11368	2125	உணவுத் திணைக்களம்
மட்டக்களப்பு மாவட்டம்				
91	மட்டக்களப்பு இல. - 01	18000	6000	பிரான்டெக்ஸ்
92	மட்டக்களப்பு இல. - 02	17600	6000	பிரான்டெக்ஸ்
93	மட்டக்களப்பு இல. - 03	17600	6000	பிரான்டெக்ஸ்
94	மட்டக்களப்பு இல. - 04 (புகையிரத நிலைய களஞ்சியம்)	13560	2800	கூ.மொ.தா/ மாவட்ட செயலகம், மட்டக்களப்பு
புத்தளம் மாவட்டம்				
95	புத்தளம் இல. - 01	5600	600	மாவட்ட செயலகம் (புத்தளம்)
96	புத்தளம் இல. - 02	9600	1000	
வவுனியா மாவட்டம்				
97	வவுனியா இல. - 01	3763	775	கூ.மொ.தா
98	வவுனியா இல - 02	4165	165	மாவட்ட செயலகம் வவுனியா
99 - 101	வவுனியா இல - 03	684	160	
யாழ் மாவட்டம்				
102	நாவற்குழி (மூன்று களஞ்சியங்கள்)	43200	7500	மாவட்ட செயலகம் வவுனியா
மன்னார் மாவட்டம்				
103	முருங்கன்	9720	1500	உலக உணவு நிகழ்ச்சித்திட்டம்
மொத்தம்		227641	46030	
முழு மொத்தம்		1368930	246531	




இலங்கையில் உணவு ஆணையாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான களஞ்சியங்கள் வியாபித்துள்ள இடங்கள்




❖ களஞ்சிய வாடைகை வருமானம்

ஆண்டு	கிடைக்க வேண்டிய வருமானம்	பெற்ற வருமானம் ரூபா.
2015	88,285,229.27	73,140,466.30
2016	83,907,168.00	92,155,249.99



❖ வீடுகளின் மூலமான வருமானம்

ஆண்டு	கிடைக்க வேண்டிய வருமானம்	பெற்ற வருமானம் ரூபா.
2015	5,451,575.00	4,608,793.59
2016	4,987,320.00	4,610,548.25



(08). கணக்கீட்டு நடைமுறைகளின் மீளாய்வு

உணவுத் திணைக்களத்தின் ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் செயல்திட்டம் என்பன அரசாங்கத்தின் கொள்கையான உணவுப் பாதுகாப்பினை அமுல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி உயர் தரத்திலான பாதுகாப்பு இருப்பு மட்டத்தினை பேணுவதற்காக தற்போதிருக்கும் பண்டகசாலைகளின் சௌகரியத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதிப்பீடு இதனை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருடாந்த மதிப்பீடானது திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த சில நோக்கங்களுக்காக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகளுக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மேலும், தேவையான இலக்குகளை அடைவதற்கான ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக செலவின கட்டுப்பாட்டு திட்டமிடல்கள் அமுல்படுத்தப்பட்டன. வருட ஆரம்பத்தில் நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கும் மேலான திணைக்களத்தின் தேவைகளை நி.பி.66 மாற்றல்களின் நியதிகளின்படி மேற்கொள்ள முடிந்திருந்தது.

மீண்டுவரும் செலவினம்

2016 இல் ஆகக்குறைந்த நிருவாக செலவின கொள்கை அமுல்படுத்தப்பட்ட போதிலும் வருடாந்த மதிப்பீட்டின் மூலமான மீண்டுவரும் செலவினத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை விஞ்சுவதற்கான வழியாக அமைந்திருந்ததுடன் செலவின கட்டுப்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மிகைகள் நி.பி.66 இன்படி அங்கீகாரத்தினைப் பெற்றதன் பின்னர் தேவையான விடயங்களுக்கு மாற்றப்பட்டன.

திணைக்களமானது ஏற்பாடுகளின் எல்லைகளை விஞ்சாமல் கணக்கீட்டு விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கமைவாகவும் செயற்பட்டதன் காரணமாக இடர்களிலிருந்து விடுபட்டு இருந்துள்ளதுடன் தேவையான விரிவாக்கல்களுக்கான ஏற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான ஆற்றலையும் கொண்டிருக்கின்றது.



மூலதன செலவினம்

மூலதன விடயம் தொடர்பில் வருடாந்த மதிப்பீடுகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற ஏற்பாடுகள் உச்சளவில் பயன்படுத்தப்பட்டன. அரிசிக் கொள்வனவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது தீர்மானிக்கப்பட்டவாறான அரிசி இருப்பினைக் கொள்வனவு செய்வதற்கேற்ப களஞ்சிய வசதிகள் இன்மையினால் முழுமையாகப் பயன்படுத்தப்பட முடியவில்லை.

கணக்குகளை மூடுதல்

உணவு திணைக்களத்தின் இரண்டு மூடப்பட்ட கணக்குகளில் ஒன்றான சமயலறை மற்றும் பேக்கரி முற்பணக் கணக்கின் தொழிற்படு நட்டங்களை பதிவளிப்பு செய்வதற்கான பொறுப்புக்குரிய அங்கீகாரம் 2016 இல் பெறப்பட்டுள்ளது.

உணவு விநியோக முற்பணக் கணக்கு போன்ற ஏனைய கலைப்புச் செய்யப்படுகின்ற கணக்குகளில் அத்தகைய சொத்துக்கள் உணவுத் திணைக்களத்தின் தொழிற்பாட்டுக்கென பயன்படுத்தப்படுவதால் அது தொடர்பில் சில பிரச்சனைகள் எழுகின்றன. ஆகையால் அத்தகைய கணக்குகளை மூடுவதற்கு சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது. கடன்பட்டோரின் எஞ்சிய மீதியினையும் பெற்றுக் கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் படியான தொழிற்படு நட்டத்தினையும் பதிவளிப்பு செய்வதற்கான அங்கீகாரத்தினைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவு திணைக்களமானது அரசாங்க கொள்கையினைக் கருத்தில் கொண்டு தேவை கருதி விசேடமாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறித்த ஆண்டுக்கான கணக்கீட்டு நடைமுறைகள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் வெளிப்படையாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளிலும் அனைத்து சட்ட ஒழுங்குவிதிகளைப் பின்பற்றியும் குறைபாடுகள் எதுவுமின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.



(09). ஆதனங்களும் சொத்துக்களும்

உணவு திணைக்களத்தின் சொத்துக்கள் முற்பணக் கணக்கின் கீழ் உணவு விநியோகத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களாக இன்னமும் காட்டப்பட்டு வருகின்றன. முழுச் சொத்துக்களும் 2016.12.31 வரையில் திணைக்களத்தின் தொழிற்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, 2016.12.31 ஆம் திகதிய திணைக்களத்தின் சொத்துப் பெறுமதி மதிப்பாய்வு பின்வருமாறு.

#	சொத்துக்கள்	2016.12.31 இலுள்ளவாறான கொள்விலைப் பெறுமதி ரூபா.
I. உணவு விநியோக முற்பணக் கணக்கின் கீழான சொத்துக்கள்		
	கட்டிடங்களும் பொருத்துக்களும்	121,065,254.11
	வாகனங்கள்	13,499,924.37
	இயந்திரம் மற்றும் உபகரணம்	9,215,359.14
	தளபாடம் மற்றும் அலுவலக உபகரணம்	22,962,954.35
	மொத்தம்	166,743,491.97



(10). வருமானமும் அறவீடுகளும்

• வருமானம்

#	2017.01.01 இலுள்ளவாறு அறவிடப்பட்டிருக்க வேண்டிய கடன் மீதி	
I.	களஞ்சிய வாடகை	ரூபா.68, 803,092.19
II.	வீட்டு வாடகை	ரூபா.3,882,078.74
மொத்தம்		ரூபா.72,685,170.93

#	குறித்த ஆண்டில் அறவிடப்பட்ட வருமானம்	
I.	களஞ்சிய வாடகை	ரூபா.92,155,249.99
II.	வீட்டு வாடகை	ரூபா.4,610,548.25
மொத்தம்		ரூபா.96,765,798.24

#	31.12.2016. இலுள்ளவாறான கடன் மீதி	
I.	களஞ்சிய வாடகை	ரூபா.68,803,092.19
II.	வீட்டு வாடகை	ரூபா.3,882,078.74
மொத்தம்		ரூபா.72,685,170.93

அறவீடுகள் கூட்டுறவு கடன் மீதி

2016.01.01 ஆம் திகதியன்று கூட்டுறவுத் துறையினால் மேற்கொள்ளப்பட்டவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய அறவீடுகள்	ரூபா.199,506,413.71
குறித்த ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறவீடுகள்	ரூபா.27,645,047.57
2016.12.31 திகதியிலுள்ளவாறான கடன் மீதி	ரூபா.171,861,366.14

❖ மிகைக் கட்டண மீதிகள்

2016.01.01 இலுள்ளவாறு அறவிடப்படவேண்டிய மிகைக்கட்டண மீதி	ரூபா.49,422,447.80
2016 இல் மேற்கொள்ளப்பட்ட அறவீடுகள்	-
2016 அறவீடு செய்யப்பட்ட மிகைக்கட்டணம்	ரூபா. 5,877.88
2016.12.31 இல் அறவிடப்பட வேண்டிய கடன் மீதி	ரூபா. 49,416,569.92



(11). நிதி அறிக்கைகள்

தலைப்பு இல.	:	300
அமைச்சு / திணைக்களம்	:	உணவு ஆணையாளர் திணைக்களம்
நிகழ்ச்சித்திட்ட இல.	:	01
கருத்திட்ட இல.	:	01

மீண்டுவரும் செலவினம்

விபரணம்	2015 உண்மைச் செலவினம் ரூபா	2016 அங்கீகரித்த மதிப்பீடு ரூபா.	2016 அங்கீகரித்த மதிப்பீடு ரூபா.	2016 திருத்தப்பட்ட மதிப்பீடு ரூபா.	2016 உண்மைச் செலவினம் ரூபா.
ஆளுக்கூரிய வேதனாதிகள்	51,303,035.00	52,900,000.00	52,900,000.00	52,108,724.00	791,276.00
ஏனையவை	141,338,459.00	247,150,000.00	245,999,000.00	242,168,848.00	3,803,651.00
மொத்தம்	192,641,494.00	300,050,000.00	298,899,000.00	294,277,572.00	4,594,927.00



மூலதன செலவு		2015 உண்மைச் செலவினம் ரூபா.	2016 அங்கீகரித்த மதிப்பீடு ரூபா.	2016 திருத்தப்பட் ட மதிப்பீடு ரூபா.	2016 உண்மைச் செலவினம் ரூபா.	2016 மீதி ரூபா விடயம்
விட யம்	விபரங்கள்					
மூலதன சொத்துக்களின் புனரமைப்பும் மேம்பாடும்						
2001	கட்டிடமும் நிருமாணமு ம்	666,833.03	1,000,000.00	56,730,000.00	46,950,872.88	9,779,127.12
2002	இயந்திரங்க ளும் உபகரணங் களும்	-	-	-	-	-
2003	வாகனம்	530,560.00	500,000.00	686,000.00	712,050.00	450.00
	மூலதனச் சொத்துக்க ளின் கொள்ளல்	-	-	-	-	-
2102	தளபாடம், அலுவலக உபகரணம்	507,329.90	-	875,000.00	938,725.00	275.00
2103	இயந்திரமும் உபகரணமு ம்	67,499.98	-	90,000.00	185,000.00	27,750.00
2401	பயிற்சியும் திறன் விருத்தியும்	235,000.00	250,000.00	250,000.00	470,830.00	260.00
2502	உணவுத் திணைக்கள களுஞ்சிய திருத்த வேலைகள்	-	5,000,000.00	770,000.00	325,000.00	37,160.00
	மொத்தம்	2,007,222.91	6,750,000.00	59,401,000.00	49,582,477.88	9,845,022.12



நிதி மூலங்கள்		2015 உண்மைச் செலவினம் ரூபா.	2016 அங்கீகரித்த மதிப்பீடு ரூபா.	2016 திருத்தப்பட்ட மதிப்பீடு ரூபா.	2016 உண்மைச் செலவினம் ரூபா.	2016 மீதி ரூபா
நிகழ்சி த்திட்டம்	விபரங்கள்					
01.	திரட்டு நிதியம்	194,648,717.39	306,800,000.00	358,300,000.00	343,860,050.48	14,439,949.52
07.	ஒதுக்கீட்டு ச்சட்டம்	-	-	-	-	-
	விசேட சட்ட சேவைகள்	-	-	-	-	-
	வெளிநாட் டு உதவி	-	-	-	-	-
	கடன்கள்	-	-	-	-	-
	உதவிகள்	-	-	-	-	-
	எதிர்பார்க் கப்பட்ட வெளிநாட் டுதவி	-	-	-	-	-
	கடன்	-	-	-	-	-
	உதவி	-	-	-	-	-
		-	-	-	-	-
	வெளிநாட் டு உதவி	-	-	-	-	-
01+07	மொத்த செலவினம்	194,648,717.39	306,800,000.00	358,300,000.00	343,860,050.48	14,439,949.52



(12). செயல்முறையும் முன்னேற்றமும்

▪ வருமானத்தினை மேம்படுத்துதல்

1. திணைக்களத்தினால் பயன்படுத்தப்படாதுள்ள களஞ்சியங்களினை குத்தகை / வாடகைக்கு வங்குதல் மற்றும் தானியகமவிலுள்ள வீடுகளினை வடகைக்கு வழங்குதல் என்பன திணைக்களத்தின் பிரதான வருமான மூலங்களாக உள்ளன. வாடகை உடன்படிக்கைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வாடகை தொகைகளை மீளாய்வு செய்து புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. இதன்மூலமாக, திணைக்களமானது அரசு நிதியினை மேம்படுத்தும் நோக்குடன், ரூபா.92,155,249.99 இனைக் களஞ்சியங்களிலிருந்தும் வீடுகளின் வாடகையிலிருந்து ரூபா. 4,610,548.25 இனையும் அரசு வருமானத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளது.
3. திணைக்களத்தின் கீழ் இரண்டு முற்பணக் கணக்குகள் இருந்துள்ளன. கலைப்புச் செய்யப்பட்டு வருகின்ற உணவு விநியோக முற்பணக் கணக்கின் உணவு முத்திரை முறைமையின் கீழ் உணவு விநியோகத்திற்கென கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கான வருமதியிலிருந்து ரூபா.27,645,047.57 இனை மீள அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
 - திணைக்களத்தினால் மேற்குறித்த கணக்கிலுள்ள ரூபா. 5,877.88 மிகைக்கட்டண மீதியினை அறவீடு செய்ய முடிந்துள்ளது.
 - ஏனைய முற்பணக் கணக்காக இருந்த சமயலறை மற்றும் பேக்கரி நட்டங்களின் மீதி தவிர்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டிற்கான ஏற்பாடுகளைப் பெறும் பொருட்டு உரிய மீதிகளைப் பதிவளிப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

